


நிதியியல் குறிப்பேடு



இந்திய ரிசர்வ் வங்கி

ஊரகத் திட்டம் மற்றும் நிதிக்கடன் துறை
மத்திய அலுவலகம், மும்பை
ஜனவரி 2013



இந்திய ரிசர்வ் வங்கி

இந்தக் குறிப்பேடில் உள்ள விபரங்கள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி, மும்பையில் உள்ள ஊரகத் திட்டம் மற்றும் நிதிக்கடன் துறையின் மத்திய அலுவலகத்தால் உருவாக்கப்பட்டு, ஒரு மாதகால இடைவெளியில் நிதியியல் கல்வி மையங்கள் நடத்தும் நிதியியல் கல்விக் கூட்டங்களிலும், அனைத்து கிராமப்புற வங்கிக் கிளைகளிலும் விநியோகிப்பதற்காக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியியல் குறிப்பேடு இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும் (www.rbi.org.in) உள்ளது.

தொகுப்பு : சுஷ்மா விஜ் & கீதா நாயர்
வரைபடங்கள் : ஆர். என். ரஹாதே
தமிழாக்கம் : இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை

முதல் பதிப்பு – ஜனவரி 2013

வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி

ஊரகத் திட்டம் மற்றும் நிதிக்கடன் துறை

10வது தளம், மத்திய அலுவலகம், சஹித் பகத்சிங் சாலை
கோட்டை, மும்பை - 400001.

தனிப்பிரசுர உரிமை

மூலத்தொகுப்பு அங்கீகரிக்கப்படின், மறுபதிப்பு அனுமதிக்கப்படும்.

சுய விவரங்கள்

முழுப் பெயர் :

.....

முகவரி :

.....

நகரம் / மாவட்டம்:

பின்கோடு :

வீட்டு தொலைபேசி:

கைப்பேசி:

வங்கி சேமிப்பு கணக்கு விபரம்:

கணக்கு துவங்கிய நாள் :

வங்கிக் கிளை :

வங்கித் தொடர்பாளர் :

பயன்படுத்தப்பட்ட சேவைகள் : (☒ குறியிடவும்)

- தொடர் கணக்கு, வைப்பு கணக்கு ☐
- இருப்புக்குமேல் கடன், கிசான் கடன் அட்டை, பொதுக்கடன் அட்டை ☐
- பணப்பரிமாற்றம், மின்னணு பணப்பரிமாற்றம் ☐
- சிறு காப்பீடு ☐
- சிறு ஓய்வூதியம் ☐
- மற்றவை ☐

ஜனவரி 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
		1	2	3	4	5
6	7	8	9	10	11	12
13	14	15	16	17	18	19
20	21	22	23	24	25	26
27	28	29	30	31		

பிப்ரவரி 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
					1	2
3	4	5	6	7	8	9
10	11	12	13	14	15	16
17	18	19	20	21	22	23
24	25	26	27	28		

மார்ச் 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
31					1	2
3	4	5	6	7	8	9
10	11	12	13	14	15	16
17	18	19	20	21	22	23
24	25	26	27	28	29	30

ஏப்ரல் 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
	1	2	3	4	5	6
7	8	9	10	11	12	13
14	15	16	17	18	19	20
21	22	23	24	25	26	27
28	29	30				

மே 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
			1	2	3	4
5	6	7	8	9	10	11
12	13	14	15	16	17	18
19	20	21	22	23	24	25
26	27	28	29	30	31	

ஜூன் 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
30						1
2	3	4	5	6	7	8
9	10	11	12	13	14	15
16	17	18	19	20	21	22
23	24	25	26	27	28	29

ஜூலை 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
	1	2	3	4	5	6
7	8	9	10	11	12	13
14	15	16	17	18	19	20
21	22	23	24	25	26	27
28	29	30	31			

ஆகஸ்ட் 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
				1	2	3
4	5	6	7	8	9	10
11	12	13	14	15	16	17
18	19	20	21	22	23	24
25	26	27	28	29	30	31

செப்டம்பர் 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
1	2	3	4	5	6	7
8	9	10	11	12	13	14
15	16	17	18	19	20	21
22	23	24	25	26	27	28
29	30					

அக்டோபர் 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
		1	2	3	4	5
6	7	8	9	10	11	12
13	14	15	16	17	18	19
20	21	22	23	24	25	26
27	28	29	30	31		

நவம்பர் 2013


ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
					1	2
3	4	5	6	7	8	9
10	11	12	13	14	15	16
17	18	19	20	21	22	23
24	25	26	27	28	29	30

டிசம்பர் 2013

ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
1	2	3	4	5	6	7
8	9	10	11	12	13	14
15	16	17	18	19	20	21
22	23	24	25	26	27	28
29	30	31				

குடும்ப உறுப்பினர் விவரம்

எண்	பெயர்	வயது	உறவு முறை	தொழில்	மாத வருமானம்
1.					
2.					
3.					
4.					
5.					
6.					
7.					
8.					
9.					
10.					
11.					



**திட்டமிட்ட நிதியியல் மூலம்
உங்கள் இலக்கை அடையுங்கள்**

குறிக்கோள்களைத் தீர்மானியுங்கள்

எண்		தேவைகள்	தேவைப்படும் பணம்	எப்பொழுது	எத்தனை நாட்களுக்கு	தினசரி சேமிப்பு
1.		மிதிவண்டி	₹1500	3 மாதங்கள்	$30 \times 3 = 90$	$₹1500/90 = ₹17$
2.		தையல் இயந்திரம்	₹5000	5 மாதங்கள்	$30 \times 5 = 150$	$₹5000/150 = ₹33$
3.		விவசாய கருவிகள்	₹3600	6 மாதங்கள்	$30 \times 6 = 180$	$₹3600/180 = ₹20$
4.		கால்நடை	₹10000	1 ஆண்டு	$365 \times 1 = 365$	$₹10000/365 = ₹27$
5.		சிறு கடை	₹20000	2 ஆண்டுகள்	$365 \times 2 = 730$	$₹20000/730 = ₹27$
6.		மேற்படிப்பு	₹50000	5 ஆண்டுகள்	$365 \times 5 = 1825$	$₹50000/1825 = ₹27$
7.		மகளின் திருமணம்	₹80000	10 ஆண்டுகள்	$365 \times 10 = 3650$	$₹80000/3650 = ₹22$
8.		சொந்த வீடு	₹100000	15 ஆண்டுகள்	$365 \times 15 = 5475$	$₹100000/5475 = ₹18$
9.		பாதுகாப்பான முதுமைகாலம்	₹300000	25 ஆண்டுகள்	$365 \times 25 = 9125$	$₹300000/9125 = ₹33$
10.						
11.						
12.						
13.						
14.						
15.						
தேவைபடும் மொத்த தினசரி சேமிப்பு						₹224



உங்களை செலவுகளைப் புரிந்து கொள்ளுங்கள்

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 1

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 1

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



வரவுக்கு மீற செலவு செய்யாதீர்கள்

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 2

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 2

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



தேவையற்ற செலவுகளை தவிர்த்து, சேமிப்பை உயர்த்து

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 3

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 3

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



மது



குதாட்டம்



புகையிலை



பண்டிகை



தீர்த்தயாத்திரை



ஆடம்பர பொருட்கள்



வீடு



கல்வி



உணவு - உடை



தேவைகள் அளவானவை - செலவிடுங்கள்

ஆசைகள் அளவற்றவை - கட்டுப்படுத்துங்கள்

தீயபழக்கங்கள் ஆபத்தானவை - தவிர்த்திடுங்கள்

செலவு செய்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள்


மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 4

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 4

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



உங்கள் செலவுக்கு உங்கள் பணம்



கல்வி



வியாபாரம்

செலவுகள் குறைந்தால் - சேமிப்பு பெருகும்

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 5

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 5

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



**உழைத்துப் பெற்ற ஊதியத்தை தொலைத்து விடாதீர்கள் -
எப்போதும் வங்கியில் சேமியுங்கள்**

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 6

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 6

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



வங்கியில் அனைத்து சேவைகளும் பெற
சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதே முதல் படி

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 7

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 7

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



**வங்கிச் சேவை இப்போது
உங்கள் வீட்டு வாசலில்**


மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 8

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம் I	வாரம் 2	வாரம் 3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி / கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 8

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம் I	வாரம் 2	வாரம் 3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



**வரைமுறை இல்லாக்கடன்
வளமான வாழ்க்கைக்கு எமன்**

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 9

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 9

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 10

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 10

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							

அடகுக் கடைக்காரர்



வங்கி



வங்கி பரிவர்த்தனைகள் ஒளிவு மறைவற்றவை, வெளிப்படையானவை
வங்கி விதிக்கும் வட்டி குறைவானவை

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 11

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 11

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							



**உங்கள் தேவைகளை வங்கி
நிறைவேற்றும்**

மாதக்குறிப்பு

வருமானம் : மாதம் 12

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
i.	நீங்கள்						
ii.	உங்களின் மனைவி /கணவன்						
iii.							
iv.							
1. மொத்தம் வருமானம்							
2. வாங்கிய கடன்							
3. மொத்த வருவாய் = 1 + 2							

செலவுகள் : மாதம் 12

எண்	மூலக்காரணிகள் / உறுப்பினர்	வாரம்1	வாரம் 2	வாரம்3	வாரம் 4	வாரம் 5	மொத்தம்
I							
ii.							
iii.							
iv.							
v.							
vi.							
vii.							
4. மொத்த செலவு							
5. திருப்பி செலுத்திய கடன்							
6. மொத்த வெளிச் செல்லும் பணம் = 4 + 5							
7. மிகுதி = 3 - 6							
8. பற்றாக்குறை = 6 - 3							

ஆண்டு அறிக்கை

மாதம்	வருவாய்	வெளிச் செல்லும் பணம்	மிகுதி	குறைவு
1.				
2.				
3.				
4.				
5.				
6.				
7.				
8.				
9.				
10.				
11.				
12.				
மொத்தம்				

This image shows a single sheet of white paper with horizontal blue ruling lines. The lines are evenly spaced and run across the width of the page. There are no margins, text, or other markings on the paper.

This image shows a full page of white paper with horizontal blue or grey ruling lines, typical of notebook paper. The lines are evenly spaced and run across the width of the page. There is no handwriting or other markings on the paper.



இந்திய ரிசர்வ் வங்கி

மறுதலிப்பு :

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிஇயல் கல்வியின் முனைப்புகள், சாமான்ய மக்கள் அறிந்து கொள்ளவும், அவர்களை வழிநடத்தவும் நோக்கம் கொண்டது. இதில் கூறப்பட்ட வங்கியியல் சார்ந்தவிளக்கங்கள் மக்களின் எளிதான புரிதலுக்காகவே அன்றி, எந்தவித தொழில்நுட்ப மற்றும் சட்ட கோட்பாடுகளுக்கு விளக்கம் கூறவில்லை. இந்த விஷயங்களைப் பயன்படுத்துவோர் தங்களின் கவனத்தையும், சீர்தூக்கலையும் கொண்டு முடிவெடுக்கக் கோருகிறோம். பிழைகள் எதுவுமின்றி அச்சடிக்க முழு முயற்சி எடுக்கப்பட்டிருப்பினும், பிழைகள், தவறுகள், விஷயத்திரிபு ஏதேனும் இருப்பின் அவற்றை எங்கள் கவனதிற்கு கொண்டு வந்தால், அடுத்த பதிப்பு திருத்தங்களுடன் வெளிவரும். இந்த பதிப்பை பயன் படுத்துவதன் மூலம் யாருக்கேனும் ஏற்படும் எவ்வித இழப்பிற்க்கோ, சேதாரத்திற்க்கோ பதிப்பீட்டாளர்கள் எவ்வகையிலும் பொறுப்பேற்கவில்லை என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

வங்கிக்கு வாருங்கள், வளமாக வாழுங்கள்

...இன்று



அன்று



இந்திய ரிசர்வ் வங்கி